



CHENNAI
TAMIL NADU
INDIA
POSTAGE
3P
Tamil Nadu State Emblem

பதிவு எண் — M. 5720

திமையில்

கருவட்ட காள்

மாண்புக்குடும்பம்

திமை வெளியிட : சாலை நூல்களை இதழ்.

636
2/1.

ஆசிரியர் : இளவழகனர்.

கிளை-ந.

துருதலம், மாம்பாக்கம்; கர, சித்திரை; 20—4—51.

தளிர்-உள்

“குணாலம் சாங்கேர் நலனே; பிறவும்
ஏங்கலத் துள்ளதூடு மன்று”

“கடனென்ப நல்லவை இயல்லாம்; கடனறிச்து
சான்றுண்மை மேற்கொள் பவர்க்கு.”

திருப்புகழுச் சிறப்பு



எல்லாரும் ஞானத் தெளிஞரோ? கேளிர்சொல்
கல்லெல்லாம் மரணிக்கக் கல்லாமோ?—பொல்லாக்
கருப்புகழுக் கேட்குமோ, கானமயில் வீரன்
திருப்புகழுக் கேட்குஞ் செவி?

1

மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறவார்க் கையுறவேன்?—பேணிப்பின்
செவ்வேல் வினோதன் திருப்புகழுசிங் தித்திருப்பார்க்
கெவ்வேலை வேண்டும் இனி?

2

சோங் திருப்புகழுச் செவ்வேள் மேல் அன்பாக
ஆராய்ந் துரைத்தான் அருணகிரி;—நோக
அந்தப் புகழை அதுதினமும் ஒதாமல்
எங்கப் புகழோது வீர?

3

அருணகிரி நாதர் அகிலதலத் துன்னைக்
கருணையினுற் பாடுங் கவிபோற்-பிரியமுற
வேறுமோர் புண்கவிகள், வேலோனே! நின்செவியில்
எறுமோ? என்னே யினி?

4

ஆணைமுக வற்கிளைய ஜயா! அருணகிரி
தென்னைய சொல்லரன் திருப்புகழு-யானினைந்து
போற்றிடவும் நின்னைப் புகழுந்திடவும் பொற்கமலன்
சாத்திடவும் ஒதிடவும் தா.

5

இயற்கையழகை வருணி சுஞ்சுக் குஞ்சு
 திறனைக் கவிஞருள் ஒரு ஸீலர் மட்டுமே எய்தியுள்ளார். அத்திறன் இருக்குறிகளைக் கொண்டது. வருணனைப் பொருளைக் கூர்ந்து நோக்குதல் ஒன்று; அவ்வாறு கண்டதை இனிய சொற்களால் பிறர் உள்திறப்பதிய வெப்பது மற்றொன்று. இவ்விரண்டனுள் ஒன்று குறையினும் செய்யுளினிமை குன்றி விடும். நான் தமிழ் நூல்களில் இயற்கை வருணனைகள் பலவற்றை நாம் காண்கிறோம்; காலை வருணனை, மாலை வருணனை, சோலை வருணனை, இன்ன பிற வருணனைப் பொருள் கவிஞருள்பட யாவரும் காண்டற் கொள்ளாமின், எனதக் கவிஞரும் அதை இலேசாய் வருணித்து விடுவான். சுடுகாட்டை வருணிக்கச் சீத் தலைச் சாத்தனார் போன்ற பேராசிரியர்களுக்கே இயலும். அத்தகைய வருணனையை அவ்வாசிரியர் இயற்றிய 'மணிமேசையிற்' காணலாம்.

கடற் கரையில் ஒரு மூதார். காலம் நடுநிசி. அவ்வூரில் மின்சார ஒளி வசதி இல்லை. எங்குப் பார்த்தாலும் ஓரோ இருள். இந்நேரத்தில் அவ்வூரின் சிலையை விழித்தொழிற் சோகிரானர் என்ற ஆசிரியர் வருணிக்கக் கருதினார். தானே அவ்வேளையில் விழித்திருந்து அவ்வூரின் நிலையைக் கண்டதாக ஆசிரியர் கூறுவாரானால், அவர் கூற்று மனித இயல்புக்கும் பொருந்தாத, அதைக் கூறுஞ்சு செய்யுளம் இனிமை தராது. மேலும், ஒரு கவிஞர் இயற்றுகின்ற செய்யுள் சிறப்புற வேண்டுமாயின், அதில் கவிக் கூற்று மிகக் குறைந்திருக்க வேண்டும். தான் கற்பிக்கும் பாத்திரங்கள் வாயிலாகத் தன் கருத்துக்களை வெளியிடுவதான் கவிஞர்னது ஆற்றலைக் குறிக்கும். இத்தேவையைச் சோகிரானர் பின் வருஞ்செய்யுளில் நிரப்புகிறார்.

நன்னிரவில் உரைச் சுற்றுப்பன் கண்ணக் கோவேந்திய கள்வனுமிருக்கலாம், அல்லது கள்வொழுக்கத்தில் ஈடுபடும் காதலனு யிருக்கலாம்.

'நற்றினை' அழகு

R. G. பிள்ளை, B.A.

இவ்விரு திறத்தார்க்கும் இருளும் ஊரமைதியும் அனுகூலமானவை.

தலைவன், இரவு நடு யாமத்தில் தலைவியை நாடி வருகிறார். தலைவியின் கள் வொழுக்கத்தை அறிந்த ஏற்றுப் போன்ற விட்டாள். ஆகவே, தலைவகன் அவளை செறித்துக்காவலும் போட்டு விட்டாள். ஆகவே, தலைவகன் அவளை செறுங்க முடியவில்லை. இத்தகை, தலைவனது வனத்தைப் புறத்திற் செலுத்திற்ற. இருவரும் யாதொரு தடையுமின்றிக் கூடியிருப்பாரே, தலைமகன் அவ்வூர் நிலையை யுங் கருதியிரான்; அதன் வருணனையும் கமக்குக் கிடைத்திராது. தலைவியை முயங்க வேண்டிக் கிளம்பிய தலைமகன், அவளை அடைய முடியாமல் தவிக்கின்றவன், தன் நிலையை அவ்வூர் நிலையுடன் ஒப்பிடுகின்றார். இனிய செய்யுள் ஒன்று நமக்குக் கிடைக்கிறது. அது பின் வருவது—

"ஒதமு மொவியோ வின்றே

யுகையுங்
தாதுளார் கானற் றெனவென் றன்றே
மண்ணமலி முதா ரகண்டுக் கெருவிற்
கைகச் சேவல் குராலோ டேறி
யாரிருஞ் சதுக்கத் தஞ்சவர்க் குழு
மணங்குகால் கிளரு மயங்கிரு

நடுநாட்
பாவையன்ன பலராய் வனப்பிற்
நடமென் பணைத்தோள் மடமிகு
குறுமகன்
சணங்கனி வனமுலை முயங்க

வுள்ளி

மீன்கண் உஞ்சம் பொழுதும்
யான் கண் துஞ்சிலன் யா துகிகா
னிலையே."

கடலும் ஒவியடங்கி விட்டது.
உதைக் காற்று கழிக்களாச் சோலை
யின்கண்ணுள்ள மலர்களின் மகரங்
தத்தைக் கிண்டுகின்றது. அச்சோலை
யும் பொலிவழிந்து விட்டது. கடற்
கரையும் ராணமையால் அவ்வூர்த்
தெருக்களில் மணல் மிகுஞ்சிருக்கி
றது. தெருக்களோ அகன்று நீண்ட

தலை. ஆண் கோட்டான் தன் பின்னயைக் கூடி, மக்களியங்காத நாற் சங்கிளளில், யாவரும் அஞ்சம் படி குழுகின்றது. பேய்கள் காற்றை அலைக்கின்றன. ஒருவரை மொருவர் அறிதற் கியலாது மக்கள் மயங்குகின்ற இருள் உரை மூடி யிருக்கிறது. மீன்களும் கண் துஞ்சகின்றன. நான் மட்டும் உறங்காது தலைவியை நினைத்து வாடுகின்றேன். என் நிலை எத்தன்மையதாய் முடிய மோ" என்று தலைமகன் தன் னுள்ளே சொல்லிக் கொள்ளுகிறார்.

இத்தனை விரிவாய் உரை நடுநிசியில் வருணித்த தலைவன், தலைமகளின் தோள் நலத்தையும்' குணநலத்தையும், இள நலத்தையுங் கூறி, அவள் அழகைப் பாவை யன்ன பலராய் வனப்பு என்றோடு நிறுத்தி யதை நாம் உய்த்துணர வேண்டும்.

நஞ்சன்கூடு பல்போடி
பாக்டெரியாரின்

**நம்பிக்கை பெற்ற
சூடியர்வேத உதவ்கள்**



காஸ்மஸ்

கல்ஜாரி மாத்திரை

கர்ஜுன்

கோரோஜினா மாத்திரை

பாலக்ஸ்

பேதியாக மாத்திரை

சீக்ராக் குழுந்தை

பிமிலைக்ஸ்டாஞ்சு

யூடினூல்

கர்பிள்ளைக்குந்து

டோன்டெல்

சிரைவமானப்ஸ் டாஞ்சு

வீஸ்மெனை

போர்டர்க்

பிரதமைன்ஸ்

குதக்கோளாருகநுக்து

யுனைடெட் கணவர்ன்,

54, பந்தர் தெரு, :: சென்னை 1.

தலைவியின் அழகை அவளோச் சூழ்ந்த தோழியர் ஆராய்ந்து முடிவு என்ன வில்லை என்றமையால், அதை வருணிக்கத் தான் தகுதி யற்றவ வேண்ட தலைவன் கருதினேன் போலும். அவள் வனப்பு தலைவனைத் தன்வயப்படுத்தியது. அதில் அவன் தோய்ந்து விட்டான். ஆகவே, அவளைக்கை அவனுல் வருணிக்க முடிய வில்லை. பந்தாடுகின்றவரால் அப் பந்தாட்டத்தைச் சித்தரிக்க முடியாது. அதைக் கண்காணிப்பவர் தாம் அதை வருணிக்க முடியும்.

இத்தகைய கருத்தோலியங்களின் நிலைக்களமாயுள்ள மேல் தீட்டிய நற்றிணைச் செய்யுளின் அழகு, அதை மன்றிப் படிப்போரின் உள்ளத்தை ஒருக்கு மென்பதில் சிறி துமிலையில்லை.

நன்றி யுரை :

முருகவேள் பன்னிரு திருமுறை வெளியீட்டுப் பணி ஒரு சிறந்த திருப் பணி ! பெரும் பணி !

அன்ன சத்திரம் அமைத்தலைவிட, ஆலயம் பதினையிரம் காட்டலை விட ஆண்டவன் திருப்புகழ் எழுத்தறி விக்கும் இவ் வெளியீட்டுத் தொண் டில் புண்ணியம் கோடி உண்டு ; அருளும் பல கோடி உண்டு.

முருகவேள் அருள் நூல்கள் பன்னிரு திருமுறைப் பாகுபாட்டுடன், ஒத்த அளவில் பகுதி பகுதியாக (கிரவுன் 16 பக்க அளவில் ஏற்கு குறைய நூறு பக்கங் கொண்ட பகுதி வெளியீடுகளாக) உரையுடன் வெளி வரும் வாய்ப்பு இறை திருவருளால் உண்டாயிற்று.

மாதம் ஒரு பகுதியாக ஆறு ஆண்டு களில் இவ் வெளியீடுகள் தொடர்ந்து வெளிவாந்து நிறைவேறும் என்ற தோற்றுகின்றது.

முதற் பகுதி வெளிவருதற்கான செலவுக்கு, கோவை இரும்பு வணி கரும், பழனித் திருநாமம் படிப்ப வருமான தீரு. ம. நடேச ஸ்லை

எதிர்பார்த்த நலம் !
உருவான செய்கை !
பல ஓற்றுண்கேளுக்குப்பின்
கிடைக்கப் பெறுகிறோம் !

திருப்புகழ் முதலை
முருகவேள் அநுள்நூல்கள்

தெவிவான - - - - - உரையுடன்

பன்னிரு திருமுறைகளாக,
பகுதி பகுதியாய்,
கர, சித்திரை முதல்
வெளிவருகின்றன !

உரையாசிரியர் :
தணினைக் மணி
திரு. வ. சு. அவர்கள்.

பன்னிரண்டாங் திருமுறை,
செய்த்தொண்டர் வரலாறுகள் ;
இதுகாரும் வெளிவராதது !
புதிய செய்யுட் காப்பியம் !

கிடைக்குமிடம் :-

குருகுலம்,
மதுராந்தகம் P. O.

யவர்கள் பொருள் உதவிசெய்து தம் முதல் மகனார் 'திரு. N. இராமச் சந்திரன் B. E. திருமணத்துக்கு நினைவாக அதனை வெளிவரச் செய்திருக்கின்றனர்.

இது செய்தக்க செயல் ! முன் மாதிரியான செயல்! இதனால், முருக வேள் திருமுறையின் முதற் பகுதி வெளியீடு மாங்கல முதக்குடன் உடனே வெளிவருதற்கு வாய்ப்பாயிற்று. மணமக்களும் அவர் பெற்றீரும் புண்ணிய முடையராயினர். மரபு உயர்ந்தது ! திருமுறைத் திருப்பண்மாளர் தாங் அகனமாந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

(4-ம் பக்கம் தோடர்ச்சி)

இப்பொழுது கடித்துக் காட்டப் படும் கதைகளிலோ கணவனைப் பிரிச்த மனைவி சிறி து காலம் ஆற்றுது வருஞ்சிப் பின்னர் மறுபடியும் மணம் செய்து கொள்வதாகக் காட்டப் பெறும். கணவனை யிழுந்த பின்னர் மனைவி ஒழுக்கங் தவறிப் போதை விட மறுமணம் செய்து வாழ்தல் நல்லதுதான். ஆனாலும் அது தலையாய் பண்பில்லை.

இவ்விதமாக எளிதாகப் பின் பற்றக் கூடிய அறங்களை அமைத்து எழுதிய சிறு கதை இலக்கியங்களும் யலிந் து வருகின்றன. இவைகள் இங்ஙனம் பெருகிச் சூழ்நைக் கெடுத் தால் மக்கள் நன்றிணைவால் உந்தப் பட்டு வளர்தல் எங்ஙனம் ?

ஆகவே கற்றறிந்த பெருஞ்சான் ஜேர்கள், மககள் நல்ல சீலர்களாய் உயர்ந் தோங்கத் தக்க சூழ்நை நாட்டில் நிலவும் வண்ணம் எழுகியும் பேசியும் செயல் புரிந்தும் வருதல் இன்றியமையாததாம். அத்தகைய சான்ஜேர்களை ஆட்சியினர் மதுக்குதுப் போற்றி, அவர்கள் கருத்து வழி ஆட்சியை அமைத்து நடத்தலும் வேண்டும். அவ்வாறு செய்வார்களாயின் நன்னை வட நல்கலாகிய கடமையைச் செவ்வடனே செய்தவர்களாவார்கள்.

“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

—புறானாஹு.

கிளை	கர, சித்திரை,	தளிர்
3	20-4-51 வெள்ளி	27

சய்ய - - - வேண்டியவை

குறைஞ்சி பெற்றபின் தமிழரில் பெரும்பாலார் தங்கள் மொழி, கலை, சமயம், பண்பு இவற்றின் பெருமையை உணரத் தலைப்பட்ட டிருக்கின்றனர். தங்கள் முன்னேய உன்னத விலைக்கு உயர் வேண்டுமென்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு இப்பொழுது எழுதுகின்றனர், பேசுகின்றனர்.

நாட்டின் வறுமை இவ்வளர்ச்சிக்கு இடையூரும் விற்கின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து வர்டி கலிந்திருப்பதால் இவ்வளர்ச்சிகளை செயலில் முழு முயற்சியோடு இறங்காமல் விருக்கின்றனர்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் பல இடங்களில் கல்வி மறை பெய்திருப்பதால் இவ்வாண்டு முழுமையும் கல்ல மறை பெய்து நாடு செழித்தால் கல்லதுதான். மக்கள் தங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இறங்குதலும் கல்லது.

திருக்குறைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதி வெளியிட மீண்டும் முன்னால் அமைச்சர் திரு. அவினாசிலங்கம் செட்டியார் முயல்கின்றனர். அம் முயற்சிக்கான ஒழுகத்தை இந்தியத் தலைவர் அன்றமையில் சென்னைக்கு வந்திருந்தபோது தொடங்கி வைத்தனர். இவ்விரிவான நூல், குறளில் கூறி யிருக்கும் அறங்களை மக்களுக்குத் தெள்ளத் தெளிய எடுத்து விளக்க உதவ வேண்டும்:

திருக்குறைனின் கருத்துக்கள் காட்டங்கும், உலகெங்கும் பரவுதல்

மட்டும் போதாது. தெரிந்த அளவிற் கேனும் செயலில் இறங்கி ஒழுகி வருகிறோமா என்றதான் கவனித்தல் வேண்டும். “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நறக அதற்குத்தக” என்று, கற்றபின் அதற்குத்தக நின்றல் வற்புறுத்தப் பட்டிருப்பதை மறக்கக் கூடாது.

குறைஞ்சி கற்றலும், கேட்டலும், பிறக் கெடுத்துப் பேசுதல் மட்டுமே போதாது. சிலர் குறட்பாக்களை மேடையில் ஆரவாரமாகப் பேசுவார். “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருக் தொழும்” என்று குறவுகற்ற பெருமை தோன்ற மேடையிற் பேசுவார். ஆனால் அவர் ஊனுணவு உண்பவராயிருப்பார். எவ்ரேனும் அவரை அடுத்து “ஊனுணவு கொள்வதைக் கடிச்து பேசினீர்கள். ஆனால் நிங்கள் இன்னும் உட்கொள்ள வேண்டுகிறோ,” என்று கேட்டால்

“என்ன செய்வது? மருத்துவர் இதனை உண்ணுவிடின் உடல் தளர்ச்சியுறும் என்கிறோ” என்று மருத்துவர் மேல் பழியைப் போடுவார். “மறத்தல் வெகுளியை யார் மாட்டுங் தீய பிறத்தல் அதனால் வரும்” என்று இனிது எடுத்து மொழிவார். ஆனால் அவர் தம் வீட்டில் மனைவி மக்கள் மீது எப்பொழுதும் சீறி விழுந்து கொண்டிருப்பார். “சொல்லுகல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்று இத்தகையவரை கோக்கித்தான் கூறினர் போலும். பிறதோர் இடத்தில் அவ்வண்ணம் சொல்லொன்றும் செயலொன்றுமா யிருப்பவரை விடப் பேதையில் பேதையர் இல் என்று கூறுகிறார்.

“ஓதி யணர்ந்தும் பிறர்க்குரைத்துத் தானடகாப் பேதையிற் பேதையார் இல்” என்பது அவர் தம் பொய்யா மொழி. கல்வந்களைக் கடைப் பிடித்து ஒழுகுதற்கு ஈல்லார் இணக்க மும் கல்ல சூழலும் இன்றியமையாதவை. நற் சூழல் நற்சிந்தனையைக் கிளர்ந்து கொண்டேயிருக்கும்.

திருக்குறைன் கருத்துக்களின்படி செய்து வருவது செய்யவேண்டிய

வற்றைச் செய்தது போல ஆகும். கர, சித்திரை, மக்களுள்ளத்தில் தம் செய்கைக் கேற்ற நல்லுணர்ச்சிகளை நன்கு சித்திரிப்பதாக!

நாடகக் கலை வளர்ச்சியடையவும், அதன் வரயிலாக மக்களுக்கு நல்லறிவு புகட்டவும் படக்காட்சிகள் வேண்டப் படுவதே யாயினும், அவைகளின் இக்காலத் தாழ்வானாலை நற் சூழலைக் கெடுத்து வருகின்றது. அவற்றின் கீழ்த்தாமான விளம்பரங்கள் எங்கும் பரவி மக்கள் எண்ணம் உயர்வடையாமல் தடுக்கின்றன. இவைகளின் கடைப்போக்கு, பெரும்பாலும் தமிழர் பண்பாட்டை ஒத்தும், தலையாய அறங்கருக்கு முதன்மை கொடுக்கும் படியாயுமில்லை. நாட்டவர் விருப்பத்துக்கு ஏற்ற முறையிலும், எளிதாகப் பின்பற்றக் கூடிய அறங்கருக்கு முதன்மை கொடுக்கும் முறையிலும் விளக்குகின்றன.

கணவனும் மனைவியும் தலையாய அன்புடையராயின், அவர்களுது அன்பை எங்கனம் அனுமதித்துக் கொள்ளக் கூடும் என்று கூறப்போங்க இறையனர் அகப் பொருள் உரையாகிரியர் “சாவிற் சா தல் நோவின் நோதல், ஒண் பொருள் கொடுத்தல், நண்கினிது மொழிதல், புணர்வு நனிவேட்டல், பிரிவு னெயியிரங்கல்” என இவற்றால் அறியலாம் எனக் கூறுகின்றனர்.

இக்காலத்தில் படக் காட்சிகளில் நடித்துக் காட்டப்படும் கடைகள் கணவன் மனைவியர் மாட்டு அன்புடையைக்கு அடையாளங்கள் கோன்ற அமையைப் பெற்றிருக்கின்றனவா? பாண்டியன் ரெட்டு செழியன், கோவலன் மாட்டு வழங்கிய அநீதியை உணர்ந்தபோது உயிர் நீத்தான். அதனையறிந்த சோட் பெருங்தேவி “கணவனை யிழுத்தோர்க்குக் காட்டுவது இல்லை” முயர்ச்சியின்றி உயிர் நீங்கப் பெற்று வீழ்ந்தன. இவ்விதமாகச் சிலப்பதிகாரக்கடை கூறுகின்றது.

(தோடர்ச்சி 3-ம் பக்கம்)

நுரூக்கேவால் பண்ணிச் சிறுமதைகள் - (மாதிரிப் பக்கம்)

தனியிலென்னே !’ என உலகீகார் நம்மை ஏசுவதே என அஞ்சிகேன்.

பிஸ்டு, இறைவலை ஒரு தணிகவத் தந்தனேர். ‘முன்னை வலேன் முன் நின்றுல் முடியாத போருளோடோ’-என்னும் ரோக்கிமார் திருவாக்கு மன்த்தில் ஊன்றிற்று ; ஓர் ஊக்கத் தைத் தந்தது. முருகன் திருவருள் துவேன் கிற்குமாயின் எது தான் முடியாது எனும் தணிவும் இந்தது. உணர் எழுத்து அணிந்தேன்.

என் வு எமது அருணகிரியார் காறியவாறு, அடிபேன் இப் புழியிட வாடு நாளிற் செய்ய வேண்டிய பணிகளை வழுக்கின்றவார் திருக்தணிகீக்கோ!

‘புன் னென் வியதனிற் செல்லும் போக்கினை விவக்கி யேலாம் நன்றென் வியாழுகச் செய்து நலவையறு காட்சி சஷ்கி என்னையும் அடிய ஒக்கி இருவினை நீக்கி ஆள்வாய் பண்ணிரு தட்டிதோள் கொண்ட பாரா ! தணிகக நாது !’

என அவரை இலை-விடாது வேண்டியேன். என் வேண்டு கோருக்கு இரங்கினார் ; இரங்குகின்றூர்-என்பது இப்போது வாய்ப்பைப் பேசுவிக்கின்றது. நூல்கள் பண்ணிரு திருமுகை மூருகையாம் எனக் குருகுல ஆசிரியர் திரு. இள அழுகனார் முதலே விரும்பினார். கன் வு எனத் தோற்றிற்று.

பிஸ்னர்ஸ், திருப்புகழுப் பாக்கஞாக்கு நீங்களே பொழிப் புகைப் பொருளும் எழுதல் கான்று என்றனர். பொருள் எப்பு துங்கன் எனதும் என் நெருசம் கடுக்குற்றது. என் அறிவின் சிறுமையை உணர்ந்த நான் ‘என்னல் முடியாது ; பொருள் விளங்காத பகுதிகள், பலவுள்’-எனக் கூற மறுத்தேன். எவ்வளவு மறுத்தும் இள அழுகனார் என்னை விடுவிலை ; ‘திருப்புகழின் உயர்வெங்கே ! இறிப்பன் இவன்

உ-கா நலைக்கு முகவாயா

“தூக்கப்பன் சாமி என வரு பெருமாலே ! – புவிதனில் எனக்குண டாகு பணியிலை கணக்குண டாகு திருவளம் அறியாதோ !:

— திருப்புகழி, 1178.

இனைவன் என் அறியாகமைய விலக்கி அருளேவன் டிம். பெபிமேர் என் அணிகைவழும் குறைநகைளூயும் பொறுத்தருள வேண்டும். முக்குண வசத்தால் முறை ஏற்றந்து உணர் எழுதினை இடங்கள், பொருள் விளங்கா இடங்கள் ஆங்காங்குப் பலவுளா. இக் குறைநகை அன்பர்கள் பொறுத்தக வேண்டும்; புலவர்கள் எவ்வளி நகையாடாது பொறுத்தல் வேண்டும்.

திருப்புகழுப் பாடவின் ஒவ்வொட்டு நேராக அதன் உரை ரகட அச்சிடப்பட்டுள்ளது. அதனால் இன்ன சொல் இங்கு இது பொருள் என்பதும் எளிதில் விளக்கும் ; எழுதி யுள்ள உறைப் பகுதிகள் புலவர்களுக்கு வேண்டாவிட்டுளும், எனையோர்க்குப் பயன்படுமாயின்,

‘இங்காள் எனக்குப் பயப்பட்ட திப்பறி
இங்காள் எனக்குப் பயப்பட்ட தியாள் செப்தனம்
இங்காள் எனக்குப் பயப்பட்ட தெள் அறிவும்
இங்காள் இவ் வுணையேழுத இதைவனாருள் கூடினதால்’

என ஒகிடந்து அவன் திருவருளையே விபரிதேன்.

பெசன் இலைக்காத பகுதிகள், பலவுள்’-எனக் கூற மறுத்தேன். எவ்வளவு மறுத்தும் இள அழுகனார் என்னை விடுவிலை ; ‘திருப்புகழின் உயர்வெங்கே ! இறிப்பன் இவன்

13—4—1951. }
பெசன் இலை,

வ. ச. செங்கல்வராய பிள்ளை.

“அன்பே தெய்வம். செய்வோ அங்பு. அன்பில்லாத வாழ்க்கை மரணம்; அங்பு நிறைந்த வாழ்க்கையே பரமான்தம்” என்னும் அரிய கருத்தை எடுத்துக் காட்டாத மதாசாரியர்களே இல்லை. ஆயினும் இதை அனுபவத்தில் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது, முயன்றவர்க்கே தெரியும். இந்தப்

ஸ்ரீ ராம தேவி

(திரு. வஜ்ரேஸ்வரி, M.A. M., Ed.)

பெரிய குழம்பத்தில் பிறந்த இவர், இளமையிலேயே அறிஞர் போற்றிடும் உள்ளறிவு பெற்றிருந்தார். ராமதேவி யின் மணவாழ்க்கையின் பெருமையை என்னென்பது! இல்லற மென்னும் நல்லத்தை இன்பம் நிறைந்த உள்ளத்



பாமதத்துவத்தை உள்ளங்கள் உருக்கந்துடன், தற்கால விலைக் கேற்ற வாறு, பக்திரசம் சொட்டச் சொட்ட, போதித்து வருகிறார் அன்னை ரமாதேவியார், கடந்த ஒன்றை மாதங்களாய் அவருடைய போதனையைக் கேட்கும் பாக்கியம் பெற்றேர், கணக்கில்லடங்காதவர்.

ஸ்ரீராம தேவியரின் வாழ்க்கை மின் ஒவ்வொரு அம்சமும் தெய்வீக மனம் நிறைந்தது. மங்களுரில் ஒரு

துடன், இம்மியவைம் பிறழாமல் நடக்கினார். அதே சமயத்தில் கடுமையான சாதனம் கெய்து ஞான ஒளியைப் பெற்றார். பக்தி யின் பெருமையைப் பாமர மக்களுக்குப் புகட்டி, அவர்கள் பவசாகரத்தில் மூழ்காதபடி வழி காட்டுகிறார் அன்னை ரமாதேவி.

பதிவிராதா தாமத்தின் அருமை பெருமைகளை மாண்புற எடுத்துக் காட்டி, சக்தி அம்சங்களாகிய பெண்

கள் இல்லறத்தை இணையிலா இன்ப மயமாச்சுவதே கடமை என்பதை வற்புறுத்திக் கூறுகிறார். ஒரு குடும்பம் தலைவரியினர்து மிலிர்வதோ, அல்லது தலை குணிக்கு அழிவதோ பெண்கள் கையிலிருக்கிறது. தன் னைமற்ற சேவையில் ஈடு படும் இல்லாள் தன்னைச் சுற்றிலும் தெய்வீக ஒளியைப் பறப்பி யாவரையும் இன்பத்தில் மூழ்கச் செய்கிறார். “கானும் தெய்வமாகிய கணவனை நேசிக்காது, கானதை தெய்வத்தை எவ்வாறு சேசிக்க முடியும்?” என்று அடிக்கடி ஸ்ரீ ராமதேவி கூறுவதன் பொருள் என்ன? தெய்வப் புலவர் கூறிய உண்மை நமக்கு உடனே புலப்படுகிறது.

“தெய்வம் தொழுாள் கொழுாள் தொழுத் தொழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை” என்ற உண்மையையே— புகிய உற்சாகத்தடனும், உங்கக்குத் தடனும், மனதை வசிகரிக்கும் முறையில் அன் னை ரமாதேவியார் எடுத்துக் கூறுகிறார்.

வருக அனைவரும்! அன்னையின் அருளைப் பெறுக!

**கைத்தறி ஆடைகள்
வணிகக் தறி!**

— N. K. M.—
தங்கநாடா
(பதி வு)

எண் 20 முதல் 100 வரையில் வேட்டி, சேலை, தண்டு, போர்க்கல், மேலாடை முதலியலை பல வகை களிற் கிடைக்கும்.

**நாலாடைகட்டும்
பட்டாடைகட்டும்**

நம்பிக்கையான இடம்:

**கருப்பண முதலியார்
வஸ்டோர்ஸ்,**

தணி வாணிபம்,

53, கிடங்குத் தெரு, சென்னை 1.

அத்தகைய ஒருத்தியை அயலான் அபகரித்துக் கொண்டு செல்ல நினைக்கும் போது, அதுவும் தன்னட்டினன் என்றறியும்போது, ஏர் உழுது, எருவிட்டு, பரம்படித்து, தண்ணீர்ப் பாய்ச்சி, விஷத விதைத்து நூற்று நட்டு, புச்சி வராமல் பாது காத்து, களை களைந்து, மணி முந்திய நிலையி விருக்கும்போது அதை வேலெருருவன்,—நிலச் சொந்தக் காரன்—முழு மாசிலையும் தான் அபகரித்துக் கொள்ள விரும்பும் போது - அதை உழுது உழைத்தவன் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது- மனம் ஒருவனுக்கு என்னிலையிலிருக்கும்?

ஊர் முழுவதும் பேசிக் கொண்டது. அழகி அலமேலுவுக்கு ஏற்ற ஆண்மைகள்தான் பூரசு என்று. ஊர்ப் பேச்சு அவனுடைய ஆசையை அதிகம் தாண்டியது.

தகப்பன் தாண்டவராயனும், தாய் அன்ன பூரணியும் தள்ளாத வயதை அடைந்து விட்டனர். அவர்கள் இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்து கொண்டிருந்தான் அலமேலு. நெடு நாள் 'அம்மா! அலமேலு' எங்களுக்கோ வயது அகிமாகிக் கொண்டிருக்கிறது. எனக்கிருப்பது ஒரே மகன். நீயாவது குடியும் குடித்தன மாய் வாழ்ந்தால், அதனை நாங்கள் பார்த்துவிட்டு இறங்கு விட்டாலும், மனதில் என் கண் போன்ற பெண் கருத்தோடு கணவனுடன் வாட்க் கை நடத்துகிறோன்று என்ற நினைவு எங்கள் மனதில் நிலவும் என்று கூறிய தாண்டவராயருக்கு, 'நீங்கள் எப்படிக் கூறினாலும் நான் அவ்வாறு நடந்து கொள்ளுகிறேன்' என்று கூறி நானம் மேவிட உள்ளே சென்று விட்டான் அலமேலு.

அன்று இரவு அலமேலுவுக்குத் திமெரன்று 'வயிற்று நோய்' ஏற்பட்டு விட்டது. மோரைக் குடித்தாள். அப்படியும் அது அடங்கவில்லை. உடம்பின் மேல் ஏற்படும் வலியையே தாங்குவதற்குச் சுற்று கடினமாக இருக்கிறது. அதுவும் வயிற்றுக்குள் அதிக வளி என்றால் பொறுக்க முடிவு

சந்தேகம் -

(அ. தி. ஹிராகவன்)

யாத்துதான், அடுத்த நாளும் அவ்வளி தொடர்ந்து இருந்தது. தூடித்துவிட்டாள் அலமேலு, கடைசியில் மருத்துவ மாரி அங்குக் கொண்டு வரப்பட்டான். ஏதோ மருந்தொன்றை அருந்தவற்றுக்குக் கொடுத்து விட்டு, 'பானையிலிட்ட மிகவும் குளிர்க்க தண்ணீரால் அடிவயிற்றில் வைத்து ஒத்தடம் கொடுத்தால், ஒழுவிடும் வயிற்று வலி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்' என்று கூறிச் சென்றுள். அவன் சென்ற அரை மணி நேரத்திற்குள்ளாகவே அவன் வயிற்று நோய் முற்றிலும் குணமாகி விட்டது.

பெற்றீருக்கும், அலமேலுவுக்கும், மாரியின் மேல் ஒருவகை 'விருப்பம்' உண்டாகியது. அலமேலுவுக்கும் அவனுடைய பெற்றீருக்கஞ்சுக்கும் மாரியின் மேல் ஏற்பட்டிருக்கும் 'அன்பு' ஒரே வகையானதா? ஆம்! என்று கூறியது அலமேலுவின் நெஞ்சு. இல்லை என்று இறுமாப்புடன் மொழிந்தது பூரசவின் மனது. முடிவு?

அன்றையிலிருந்து அலமேலு மாரியின் வீட்டிற்கு அடிக்கடி வரத் தொடங்கினான்—காலையிலும் மாலையிலும், சென்றால் ஒருமணி நேரம் கழித்துத்தான் மாரியின் வீட்டிலிருந்து மறுபடி தன் விட்டிற்குத் திருப்புவாள் அம்மங்கை.

"ஒருவளைப்பற்றத் தகுதியாக அறியாததற்கு முன்னே, இன்னதன்மையன் என்று உணராததற்கு முன்னே, 'அவன் பழக்க வழக்கம்' என்னென்ன என்று ஆராயாததற்கு முன்னே, அவளைப்பற்றி 'என்மாகப்' பேசுவதும், அவனுக்கும், அவனுக்குச் சிறங்க நண்பன் வேலெருவனுக்கும் பகை கற்பிப்பதுமே தம் தொழிலாகக் கொண்டு, தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், புனைத்துரைகள் கூறுவதையே மேற்

கொண்டு திரிந்து வருகிறது ஒரு கூட்டம். அக்கூட்டம் கிராமத்தில் இருக்கும் வரை, அக்கிராமமோ, கெரில் இருக்கும் வரை அங்கரோ காட்டிலிருக்கும் வரை அந்தோடோ உருப்படாது. சல்ல நிலையில், தட்டுத் தடங்கவின்றிச் செல்லாது; நிலை தடுமாறும். முடிவில் நாசந்தான் உண்டாகும்!"

ஓர் எழி ஒன்றை மனமாக மங்கை, ஓர் அழகுள்ள வாவிபன் வீட்டுக்குத் தனியாகச் சென்று வருகிறார்கள் என்றால் எந்தக் கிராம மக்கள் தாம் அதைப்பற்றிப் பேசிக் கொள்ளாமல் விடுவார். சாலுவான் குப்பக் கிராம மக்கள் மாரியைத் தூற்ற வில்லை. காரணம், ஆவன் உதவி எல்லோருக்கும் வேண்டியிருக்கதா.

ஒரு குட்டிக் கதை யொன்று சிறுவர்களுக்குக் கூறுவது வழக்கம்.

ஒரு வேடன். அவனுக்குக் காட்டினிடையில் வீடு, மூன்றாவது ஆண்குடங்கையும், மனைவியும் அவனுடன் வசித்தனர். ஒரு சமயம், அவன் மனைவிக்கு இரண்டு நாளாகக் கடும் காய்ச்சல் கண்டிருந்தது. எழுந்து நடக்க முடியாத நிலை. புசிப்பதற்கும் ஒன்றும் இல்லை. வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தினால் தன் குழந்தையைத் தொட்டிலிட்டுத் தாங்க வைத்து, தன் வேட்டை நாயை- அழகும் அறிவும் நிரம்பிய நாயை- காவலாக விட்டுச் சென்றான். வேவட்டையாடிக் கிடைத்த மாமிசத்துடன் வீட்டுக்குத் திரும்பும் போது, தொட்டிலில் குழந்தையில்லை. அதன் பக்கங்களில் இரத்தம் சிக்கியிருக்கதா. அங்கு வந்த நாயின கால்களிலும், வாயிலும் இரத்தக் கறை படிக்கிறுந்தது. கோபம் அறிவை மயக்க, கையிலிருந்த வேவி ஞை நாயைக் கொண்டான். வெளி யில் தன் குழந்தையின் சப்தம் போன்று கூச்சல் கேட்கவே, வேடன் வெளியில் சென்று பார்த்தான். ஓர் இறங்க ஒநாய்க்கு அருகில் தன் மகன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டான். தன் ஆத்திரத்தின் செய்கையை அறிந்து வெட்கி, மன வருத்தம் அடைந்தான்.

(தொடரும்)

“மூல்லைக் கொடி”

துநுலத்தின் கிழமை இதழ்.
கல்ல தமிழில், புரியும் வகையில்,
உரிய விலையில்,
பலதுறைக் கருத்தில்,
சீர்திருத்த முறையில்,
சுவைப் பண்டில், பணி உருவில்
வெள்ளிக் கிழமைதோறும்
வெளி வரும்
ஒரு பெருந்தன்மையான
உணர்ச்சி வெளியீடு!
ஆண்டுக் கையொப்பம் ரூ. 4
வெளிநாட்டுக்கு ரூ. 5

நிப்பு :—

கருகுலத்தார்க்குக் கட்டணம்
இல்லை; தமிழாசிரியர்க்கும், திருவள்
ஞவர் கழகங்களுக்கும் ஆண்டுக்
கையொப்பம் ரூ. 3 மட்டும்.

இதழ் விற்பனையாளர்
எல்லா மார்க்களிலும் தேவை;
சூறில் ஒன்று கழிவு தரப்பெறும்.
இசைந்த முன்பணத்துடன்
தேவைக்கு எழுதுக!

விளம்பரத் திட்டம்

உள் பக்கம் :

ஒரு பத்தியில் ஓர் அங்குலம் ஒரு
தடவைக்கு ரூ. 1½. நீண்ட கால
ஒப்பந்தங்களுக்கு ரூ. 1.

த-பு.—ஊன்கு அங்குலத்துக்குக்
குறையாத விளம்பரமும், ஓர் ஆண்டுக்
குக் குறையாத ஒப்பந்தமும் முதன்
மையாகக் கவனிக்கப்பெறும்.

மேல் பக்கம் :

மூழுப் பக்கம் ஒரு தடவைக்கு ரூ. 30
அரைப் பக்கம் " " ரூ. 18
ஒரு பத்தி " " ரூ. 12

த-பு.—தொடர்ந்த விளம்பரங்
களுக்கு, கட்டண ஏனிமை கருதப்
பெறும்.

பதித்த அங்குடை வெளியீடுவோர் : தி. ச. பாசுந்தரம்; கருகுல அச்சகம், மாம்பாக்கம், மதுராந்தகம் (அனு...)

குருகுலம், மாம்பாக்கம்;

(வடத்திருச்சிற்றம்பலப் பெருவெளி)

மதுராந்தகம் (அனு.)

இது,



திருக்குறள் மறைக்குச்

செய்கை நிலையம்.

நாட்டு மக்கள், ‘மோழி’ ‘கலை’ ‘தோழில்’ ‘அநுள்’
‘பணி’ என்னும் ஜூவகை வாழ்வியல்
தீர்மைகளிற் சீரந்து திகழ்வதற்கு
முயல்வது.

பள்ளி, கல்லூரி, கலையரங்கு, அச்சகம்,
ஊற்பதிப்பு, இதழ் பதிப்பு, படிப்பகம்,
தொழிலகம், அரூள் நிலையம், உணவு
விடுதி முதலிய பல்வகை உறுப்புகளுடன்
பணி புரிவது.



வாழி, மன்பதை !

குருகுலத்தில்

உணவு விடுதி

- பிள்ளைகள், பண்பிலும் திருமையிலும் இளம்பருவத்திலிருந்தே பழக்கம் பெற, அரூபை வாழ்க்கைதான் சிறந்தது!
- சுவைபொருந்திய எல்வாழ்க்கையைச் சிறு பருவத்திலேயே உருவாக்கிக்கொள்ள, எப்போதம் குருகுலச் சூழலே ஏற்றது.
- மதுராந்தகம் உயர்நிலைப்பள்ளி முதலிய அண்மையிடங்களிற் சென்று கல்வி பயில்வோர், கருகுல விடுதியில் இருக்க விரும்பினால், அவர்களும் திட்டம் அளிக்கப்பெறும்.
- உணவுத் தட்டும் விலையுயர்வும் உள்ள இக் காலத்தில் ஆண்டுக்கு ரூ. 200-க்கு மேற்படாத குறைந்த செலவிலும், விடுதியிற் கலந்து கொள்ள வாய்ப்புண்டு.
- தூய்மையிலும், பணியிலும், ஒருமையிலும் ஆர்வமுடையோர்க்குக் கருகுல இல்லத்தின் வாயில் என்றுங் திறந்திருக்கின்றது!